

BY REGISTERED POST WITH ACK DUE



CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY
Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road, Egmore,
Chennai - 600 008

Phone : 28414855 Fax: 91-044-28548416

E-mail: mcmda@tn.gov.in

Website: www.cmdachennai.gov.in

Letter No. PP/SB/S/0609/2019 Dated:25 .09.2019

To

The Principal Chief Engineer
Greater Chennai Corporation
Ribbon Building
Chennai - 600 003.

Sir,

Sub: CMDA - APU - (B Channel - South Division) - Planning Permission Application for the proposed construction of Stilt floor + 3 floors with 10 dwelling units of Residential building at Plot No.1A, Naidu Street, Kottur, Chennai, comprised in Old T.S.No.6, New T.S.No.6/2, Block No.18, of Adyar Village within Greater Chennai Corporation - Approved and forwarded to Local Body for issue of Building Permit - Regarding.

- Ref: 1. The PPA received in SBC No. CMDA/PP/NHRB/S/ 0609/2019. dated 01.08.2019.
2. G.O.Ms.No.85, H&UD Department dated 16.5.2017.
3. G.O.Ms.No.86, H&UD Department dated 28.3.2012.
4. Govt. letter, No.6188/UD4(3)/2017-8 received from H&UD Dept. dated 13.6.2017.
5. G.O.(Ms).No.18 MAWS Department, dated 04.02.2019
6. CMDA office order No.7/2019 dated 12.3.2019
7. W.P.(MD) No.8948 of 2019 & WMP (MD) Nos.6912 & 6913 of 2019 dated 12.4.2019
8. This office DC advice sent to the applicant in this office letter even No. dated 4.9.2019
9. The applicant's letter dated 12.9.2019.

The Planning Permission Application for the proposed construction of Stilt floor + 3 floors with 10 dwelling units of Residential building at Plot No.1A, Naidu Street, Kottur, Chennai, comprised in Old T.S.No.6, New T.S.No.6/2, Block No.18, of Adyar Village within Greater Chennai Corporation received in the reference 1st cited has been examined and Planning Permission is issued subject to the conditions put forth by CMDA in the reference 8th cited.

2. The applicant has remitted the following charges in the reference 9th cited.

| Sl. No. | Description | Total Amount | |
|---------|------------------------------------|----------------|---|
| 1 | Development Charges | Rs. 11,000/- | Amount remitted in Receipt No. B0013879 dated 05.09.2019. |
| 2. | Scrutiny fee | Rs. 2,500/- | |
| 3. | Security Deposit for Building | Rs. 1,69,000/- | |
| 4. | Security Deposit for Display Board | Rs. 10,000/- | |
| 5. | MIDC Charges | Rs. 1,47,000/- | |
| 6. | Infrastructure & Amenities Charges | Rs. 2,22,000/- | |

1/4

S. Manimekalai

3. Two sets of approved Plans are Numbered as B/ NHRE/S/273/2019 dated 25.09.2019 in Planning Permit No.12856 are sent herewith. The Planning Permit is valid for the period from 25.09.2019 to 24.09.2024.

4. The Local Body is requested to ensure water supply and sewerage disposal facility for the proposal before issuing building Permit. It shall be ensured that all wells, overhead tanks are hermitically sealed with properly protected vents to avoid mosquito menace. Non provision of rain water harvesting structures shown in the approved plan to the satisfaction of the Authority will also be considered as a deviation to the approved plan and violation of Tamil Nadu Combined Development Building Rule 2019 and enforcement action will be taken against such development.

5. The Planning Permission for buildings is issued in accordance with the provisions of the Town & Country Planning Act, 1971 and the rules made there under. All other statutory clearance as applicable to this project shall be obtained by the project proponent from the competent Authority. The Town & Country Planning Act provision does not cover the Structural Stability aspect of the building including the safety during the construction. However, these aspects are covered under the provisions of the Local Bodies Act.

6. As far as, the Structural Stability aspect of the building is concerned, it falls within the jurisdiction of the Local Body concerned as stated in the Building Rules under the respective Local Body Act 1920, such as Madras City Municipal Corporation Act 1919, Tamil Nadu District Municipality Act, 1924, Tamil Nadu Panchayat Act, 1994. The Planning Permission issued under the provision of Tamil Nadu Town & Country Planning Act 1971, does not cover the Structural Stability aspect. However, it is the sole responsibility of the applicant / developer / Power Agent and the Structural Engineers / License Surveyor / Architects who has signed in the plan to ensure the safety during construction and after construction and also for the continued structural stability of the buildings. In this regard, applicant along with the Architect and Structural Engineer and Construction Engineer has furnished necessary undertakings for Structural Design Sufficiency as well as for supervision in the prescribed formats.

7. Issuance of Planning Permission by CMDA under the statutory provisions does not confirm any ownership or title over the property, in favour of the applicant. Before issuing Planning Permission for any development, CMDA in this regard, checks only the aspect of applicant's right over the site under reference to make the development thereon based on the copies of the documents (such as Sale Deed, Patta, Lease Deed, Gift Deed etc., and GPA) furnished by the applicant along with his /her application to prove the same. Thus, CMDA primarily considers only the aspect whether the applicant prima facie has a right to carry out development on the site under reference.

Any person who acquires interest in the property shall ensure independently about the ownership and the applicant's right before acquiring the same. Further, if any individual claim right (or) title over the property he / she / they shall have to prove it before the appropriate / competent Court to decide on the ownership or get the matter settled in the Court of Law and CMDA is not the competent authority to decide on this matter.

8. As approved by Tamil Nadu Government in G.O.M.s.No.112 H & UD Department dated 22.06.2017 to carry out the provisions of Real Estate (Regulation & Development) Act 2016, the promoter has to advertise, Market, Book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate project or part of it, only after registering the Real Estate project with the Real Estate Regulatory Authority.



S. M. Animesh Kumar^{2/4}


“தமிழ்நாடு அரசு, அரசாணை எண் G.O.Ms.No.112, H&UD Dept. நாள் 22.6.2017-ல் கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தலும் மற்றும் மேம்படுத்தலும்) விதிகள் 2017-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி மனை/கட்டிடம் விற்பவர் உத்தேசிக்கப்படவிருக்கும் மனை, கட்டிடம் (அ) அபாண்ட்மெண்ட்டிற்கு விளம்பரம் செய்யவோ விற்பனை செய்யவோ முன்பதிவு செய்யவோ, விற்கவோ (அ) விலை அறிவிப்பு செய்யவோ மனை, கட்டிடம் (அ) அபாண்ட்மெண்ட்டுகளை வாங்குபவர்களுக்கு அழைப்பு விடுக்கவோ எதுவாக இருந்தாலும், அக்கட்டிட, மனை விற்பனை திட்டத்தை தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்த பிறகே, செயல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இந்த திட்ட அனுமதி ஒப்பளிக்கப்படுகிறது.”

9. This Planning Permission is not final. The applicant has to approach the Principal Chief Engineer, Greater Chennai Corporation for issue of Building Permit under the Local Body Act.

10 Applicant shall not commence construction without building approval from the Local Body concerned.

11. The Planning Permission issued under New Rule TNCDBR, 2019 is subject to final outcome of the W.P.(MD) No.8948 of 2019 and WMP (MD) Nos.6912 & 6913 of 2019


Yours faithfully,


for Senior Planner (B-South)
Area Plans Unit
25/9/19

- Encl: 1. Two sets of approved Plans
2. Two copies of Planning Permit

Copv to:

1. Applicant
M/s.Nithya Builders.
No.8/3, 6th Main Road,
Nanganallur,
Chennai - 600 061.
2. The Member
Appropriate Authority
108, Uthamar Gandhi Salai
Nungambakkam,
Chennai - 600 034.
3. The Commissioner of Income Tax
No.168, Mahatma Gandhi Road
Nungambakkam,
Chennai - 600 034.
4. The Chief Engineer
CMWSSB,
No.1, Pumping Station Road,
Chintadripet, Chennai - 600 002.
5. The Senior Planner
Enforcement Cell CMDA,
Chennai - 600 008.


S. Manimekalan

Chennai Metropolitan Development Authority
PLANNING PERMIT

(Sec 49 of T & C. P. Act 1971)

PERMIT No. 12856

Date of Permit. 25.09.2019

B/NHRB/273/2019

M/s. Nitya Builders

File No. PP/SB/SC(B2)/0609/2019

No. 8/3, 6th Main Road,
Nanganallur, Chennai - 61.

Name of Applicant with Address.....

Date of Application 01.08.2019

Nature of Development : ~~Layout/Sub-division of Land/Building construction/Charge in use of Land/Building~~


Site Address... PP for the proposed construction of
Stilt floor + 3 floors with 10 dwelling
units of residential building at

Division No... Plot No. 1A, Naidu Street, Kattur,
Chennai, comprised in old T.S. No. 6,
New T.S. No. 6/2, Block No. 18 of Arayan
village.

Development Charge paid Rs. 1,00/- Challan No. B0013879 Date 05.09.2019

PERMISSION is granted to the ~~layout/sub-division of land/~~
~~building construction/change in use of land/building~~ according to the
authorised copy of the plan attached hereto and subject to the
condition overleaf.

3. The permit expires on 24.09.2024
the building construction work should be completed as per plan before the expiry
date. If it is not possible to Complete the construction, request for renewing the
planning permit should be submitted to Chennai Metropolitan Development
Authority before the expiry date. If it is not renewed before the said date fresh.
Planning Permission application/has to be submitted for continuing the construction
work when the Development Control Rules that may be currently in force at that time
will be applicable. If the construction already put up is in deviation to the approved
plan and in violation of rules. Planning permit will not be renewed


25/9/19
For MEMBER SECRETARY
25/9/2019



S. Marimelalan



பெருநகர சென்னை மாநகராட்சி
Greater Chennai Corporation

நகரமைப்பு பிரிவு
Town Planning Section-South Region
கட்டிட அனுமதி

Building Permission

(1919 ஆம் ஆண்டின் சென்னை மாநகராட்சி சட்டம் 238 வது பிரிவின் படி)
(1919 MCMC Act Section 238)

| கட்டிட அனுமதி எண்/ Building Plan No | | திட்ட அனுமதி எண்/Plan Submission No | |
|---|----------------|---|-------------------------------------|
| CEBA/WDCN13/00345/2019 | | PP/SB/S/0609/2019 - 25/09/2019 | |
| மண்டலம் / Zone | கோட்டம் / Ward | அனுமதி நாள் / Approval Date | மனுபெறப்பட்ட நாள்/ Application Date |
| N13 | N172 | 19/11/2019 | 19/11/2019 |
| மனுதாரரின் பெயர் மற்றும் குடியிருப்பு முகவரி / Applicant name & address | | NITHYA BUILDERS GPA-FOR TMT. P. LATHA No.3/3, 6th MAIN ROAD, NANGANALLUR, CHENNAI-600061. | |
| சேவாபாட்டு தன்மை / Service Type | | Building Permit for CMDA Approved Plan | |
| மனை அமைவிடம் / Plot address | | Block No:18, Plot No:1-A, Survey No:T.S.No.6/2, Naidu Street, Kottur, Kottur, Adayar, Chennai, 600085 | |
| Building License Fees | | 66700 | |
| Road cut charges - CMWSSB SEWERAGE | | 14700 | |
| Road cut charges - CMWSSB, WATER | | 11000 | |
| Road cut charges - TNEB | | 11000 | |
| Scrutiny Fees | | 600 | |
| Workers Welfare Board | | 108400 | |
| மொத்தக் கட்டணம் / Total (In Rs.) | | 212400 | |

Amount (in words): Rupees Two Lakh Twelve Thousands Four Hundred Only

Payment Details:

DD Number: 775583 Amount 212400 Date: 07/11/2019 Bank: KOTAK MAHINDRA BANK
(In Rs.):

பின் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதிக்கு ஒப்பளிக்கப்பட்ட வரைபட நகலின்படி அனுமதி

Sanctioned for Building Permit for CMDA Approved Plan Subject to Terms and Condition on Rear Side and as per Sanctioned plan copy.

இந்த அனுமதி 18/05/2020
முடிவு நாள் 18/11/2024

ஆம் தேதிக்குள் வேலை தொடங்காவிட்டால் காலாவதியாகிவிடும் தொடங்கப்பட்டிருந்தால் கட்டிட அனுமதி

This Sanction will expire if the construction is not started with in 18/05/2020

If Construction started Building Permit is valid up to 18/11/2024



Digitally Signed by A S Murugan
Date: 19-Nov-2019 (11:34:33)

Executive Engineer (T.P.)

S. Manimekalan